

பிரச்சனைக் கணக்குகள் (பணம்)

பெயர்: _____



பயிற்சி 5.8 பிரச்சனைக்குத் தீர்வு காண்க.

- ① RM2.843 மில்லியனுக்கு வருடம் 3.5% வட்டி விதிக்கப்பட்டது. 10 வருடங்களில் செலுத்திய வட்டித் தொகை எவ்வளவு? - _____ மில்லியன் (3 இடமதிப்பு)



பயிற்சி 5.9 பிரச்சனைக்குத் தீர்வு காண்க.

- ① திரு.முத்து தம் குடும்பத்தினருடன் ஒரு தங்கும் விடுதியில் உணவருந்தினார். அவர்களின் உணவின் விலை RM458 ஆகும். அவரிடம் வழங்கப்பட்ட கட்டணச் சட்டையில் RM471.68 என இருந்தது. அவருக்கு விதிக்கப்பட்ட பொருள் சேவைக் கட்டண வரி எவ்வளவு? - _____ வரி விழுக்காடு
- ② திரு.சிவக்கனி சிகிச்சைப் பெற ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு வாரத்திற்குப் பிறகு அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார். அவர் 4.5 % கட்டணச் சேவை வரியுடன் RM17 500 செலுத்தினார் எனின், அவரது வரிக்கு முந்தைய கட்டணம் எவ்வளவு? - _____
- ③ குழலி ஓர் அலைபேசி வாங்க எண்ணினாள். அதன் விலை RM865 என குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த அலைபேசிக்குச் சேவை வரியாக 6% விதிக்கப்பட்டிருந்தது. அலைபேசியை குழலி எத்தனை ரிங்கிட்டிற்கு வாங்கி இருப்பாள்? - _____



பயிற்சி 5.10 பிரச்சனைக்குத் தீர்வு காண்க.

- ① ஐந்து குளிர் சட்டைகளின் விலை RM2 840 ஆகும். முதல் 3 சட்டைகளுக்கு 4.5% கழிவும், இதர 2 சட்டைகளுக்கு 3% கழிவும் வழங்கப்பட்டது. திருமதி மீனா, ஐந்து குளிர் சட்டைகள் வாங்கினார். அவர் செலுத்திய பணம் எவ்வளவு? - _____
- ② திரு. சுந்தரம் புதிய உணவகத்திற்காக 25 மேசைகளை RM2 000 க்கு வாங்கினார். ஒவ்வொரு 10 மேசைக்கும் 8.5% சிறப்புக் கழிவு வழங்கப்பட்டது. அவர் கழிவிற்குப் பின் ஒரு மேசைக்கு எவ்வளவு பணம் செலுத்தி இருப்பார்? - _____